



கணக்கு திறப்பதற்கான விண்ணப்பப் படிவம் - தனிநபர் (சேமிப்பு மற்றும் ஏனைய கணக்குகள்)

திகதி

DDMMYYYY

முகாமையாளர்,
ஹ்ந்நன் நஷனல் வங்கி பி.எல்.சி.

கிளை

கீழே கையொப்பப்பட்டுள்ள நான் உங்கள் வங்கியில் எனது பெயரில் பின்வரும் கணக்கை(கணக்குகளை) ஆரம்பிக்கும்படி உங்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். பொருத்தமான இடங்களில் (✓) என்று அடையாளமிடவும்.

கணக்கு வகைகள்

பொதுச் சேமிப்பு ☐ HNB யூத் ☐ HNB சலரி ஸ்மார்ட் ☐ சேவிங்ஸ் + ☐ மணி மார்க்கட் சேவிங்ஸ் ☐
தனிப்பட்டவெளிநாட்டு ☐ வெளிநாட்டு நாணய அட்வான்டேஜ் ☐ வேறு ☐ எதுவுமே ☐ குறிப்பிடவும் நாணயம்

தனிப்பட்ட விபரங்கள்

- அந்தஸ்து திரு. ☐ திருமதி. ☐ செல்வி. ☐ வைத்திய கலாநிதி ☐ மதிப்பார்ந்த ☐ வேறு
- முழுப் பெயர்
- தே.அ.அ. இல. வழங்கிய திகதி (பிரதி ஒன்றை இணைக்கவும்) காலாவதியாகும் திகதி
- கடவுச்சீட்டு/சா.அ.இல. (பிரதி ஒன்றை இணைக்கவும்)
- பிறந்த திகதி 6. நான் வரி செலுத்தும் ஒருவர் ஆம் ☐ இல்லை ☐ ஆமெனின், வரிக் கோப்பு இல/ TIN (கட்டாயமானது)
- நிரந்தர முகவரி
- தொடர்புடைய முகவரி
- தொலைபேசி இலக்கங்கள் மொபைல் அலுவலகம்
வசிப்பிடம்
மின்னஞ்சல்
- தொழில் வியாபாரமெனின், வியாபாரத்தின் தன்மையைக் குறிப்பிடவும் (சயதொழில் உட்பட)
- தொழில் வழங்குநரின் பெயர்
- தொழில் வழங்குநரின் முகவரி
- பிரஜாவுரிமை: ☐ இலங்கையர் (A) ☐ இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட இலங்கையர் (B) ☐ இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட வெளிநாட்டவர் (C) ☐ வெளிநாட்டுப் பிரஜை (D) ☐ PR மற்றும் TR கொண்ட இலங்கையர் (E) ☐ இலங்கையில் வசிப்பவர் ☐ வதியாதவர் ☐ வசிக்கும் நாடு

14. வெளிநாட்டுக் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களெனின், கணக்கை ஆரம்பிக்கும் நோக்கத்தைக் குறிப்பிடவும்:

ஊடகம் மற்றும் ஏனைய சேவைகள்

இலத்திரனியல் பணப் பரிமாற்ற அட்டை (EFTC) (கட்டணங்கள் உண்டு) ☐ பிரதான கணக்கு சேமிப்பு ☐ நடைமுறை ☐ வேறு

ATM மற்றும் ஷொப்பிங் (POS)* ☐ அட்டை இல.

வசதி கொண்ட சர்வதேச விசா பற்று அட்டையை வழங்கவும் ☐ HNB இன்டர்நெட்/ மொபைல் பாங்கிங் வசதியை இயலச் செய்யவும் ☐

தற்போதைய அட்டையுடன் இணைக்கவும் ☐ *PIN மற்றும் பற்று அட்டை கிடைத்துள்ளதை நான் ஊர்ஜிதம் செய்கிறேன்

தாயாரின் கன்னிப் பெயர் காலாவதியாகும் திகதி

HNB விழிப்புட்டல்கள் ☐ விருப்பப்படும் விழிப்புட்டல் முறை SMS ☐ மின்னஞ்சல் ☐ கணக்குப் பரிவர்த்தனைகள்* ☐

கணக்கு மீதி ☐

*கட்டணங்கள் உண்டு ☐ **வங்கியின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட காரணங்களினால் விழிப்புட்டல் தாமதிக்கலாம்/கிடைக்காமல் போகலாம். ஆகவே, அத்தகைய தாமதம் அல்லது கிடைக்காமலுக்கு வங்கி பொறுப்பாளியாக மாட்டாது.

கணக்கு விபரக்கூற்றுகள் ☐ விருப்பப்படும் முறை. E-கணக்குப் புத்தகம் ☐ E-விபரக்கூற்று ☐ சேமிப்புக் கணக்குப் புத்தகம்** ☐ கால அளவிடு ☐ தினசரி ☐ வாராந்தம் ☐ மாதாந்தம் ☐

(ஒன்றை மட்டும் குறிப்பிடவும்) **கணக்குப் புத்தகத்தின் மூலம் முதலாவது மீள்பெறுதலைச் செய்வது கணக்குப் புத்தகம் பெறப்பட்டதை ஏற்றுக்கொண்டதாகக் கருதப்படும்.

